

|| சிவாப்யாம் நம: ||

|| ஆர்திஹர ஸ்தோத்ரம் ||

- ஸ்ரீசம்போ மயி கருணா
சிசிராம் த்ருஷ்டிம் திசன் ஸுதாவ்ருஷ்டிம்।
ஸந்தாபமபாகுரு மே
மந்தா பரமேச தவ தயாயா: ஸ்யாம்॥ 1
அவஸீதாமி யதார்திபி-
ரனுகுணமிதமோகஸோம்ஹஸாம் கலு மே।
தவஸன்னவஸீதாமி
யதந்தகசாஸன ந தத்தவானுகுணம்॥ 2
தேவ ஸ்மரந்தி தவ யே
தேஷாம் ஸ்மரதோ஽பி நார்திரிதி கீர்திம்।
கலயஸி சிவ பாஹீதி
க்ரந்தன் ஸீதாம்யஹம் கிமுசிதமிதம்॥ 3
ஆதிச்யாகக்ருதௌ
மாமந்தர்யாமின்னஸாவகாத்மேதி।
ஆர்திஷுமஜ்ஜயஸேமாம்
கிம்ப்ருயாம் தவக்ருபைகபாத்ரமஹம்॥ 4
மந்தாக்ரணீரஹம் தவ
மயி கருணாம் கடயிதும் விபோ நாலம்।
ஆக்ரஷ்டும் தாந்து பலா-
தலமிஹ மத்தைன்யமிதி ஸமாச்வஸிமி॥ 5
த்வம் ஸர்வஜ்ஞோஹம்
புனரஜ்ஞோன்சோஹம் ஈச்வரஸ்த்வமஸி।
த்வம் மயி தோஷான் கணயஸி
கிம் கதயே துததி கிம் தயா நத்வாம்॥ 6
ஆச்ரிதமார்ததரம் மா-
முபேக்ஷஸே கிமிதி சிவ ந கிம் தயஸே।
ச்ரிதகோப்தாதீனார்தி
ஹ்ருதிதி கலு சம்ஸந்தி ழுகதி ஸந்தஸ்த்வாம்॥ 7
ப்ரஹராஹரேதிவாதீ
பணிதமதாக்ய இதி பாலிதோ பவதா।
சிவபாஹீதி வதோஹம்
ச்ரிதோ ந கிம் த்வாம் கதம் ந பால்யஸ்தே॥ 8
சரணம் வ்ரஜ சிவமார்தீ-
ஸ்ஸ தவ ஹரேதிதி ஸதாம் கிராஹம் த்வாம்।
சரணம் கதோஸ்மி பாலய
கலமபி தேஷ்வீச பக்ஷபாதான் மாம்॥ 9

|| இதி ஸ்ரீ ஸ்ரீதரவேங்கடேசாய க்ருதிஷு ஆர்திஹரஸ்தோத்ரம் ஸமாப்தம் ||